

முன்னுரை

19^ஆ நூற்றாண்டில் இலங்கை அரசாங்கம் ஆங்கிலேயருடையதாக இருந்தது. அவர்களுடைய ஆதரவுடன் கிறீஸ்தவ சங்கங்கள் பலai பாடசாலைகள் அமைத்து கல்வி மூலம் கிறீஸ்தவ சமயத்தைப் பரப்பின. இந்துப் பிள்ளைகளை மதமாற்றும் செய்வதில் வெற்றியும் கண்டன.

இந்நிலையில் நாவலர் பெருமான் சைவப் பிள்ளைகளுக்குச் சைவச் சூழலில் கல்வி புகட்டுவதை அவாவினர். அவர் முயற்சியால் சைவப் பள்ளிக்கூடங்கள் தோன்றின. சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிற் புகழ்பெற்று மீண்டின் சைவ சமயத்தவர்களுக்கு ஒரு உதவேகம் பிறந்தது. சைவ சமய சங்கங்களும் புதிய சைவப் பள்ளிக்கூடங்கள் பலவும் தோற்றுவிக்கலாயின. தனி நபர்களும் சைவப் பள்ளிக்கூடங்கள் அமைத்தனர்.

புற்றுளையைச் சூழவும் கிறீஸ்தவப் பாடசாலைகள் வலுப் பெற்றிருந்தன. சைவப் பிள்ளைகளுக்கு ஏற்ற ஒரு கல்வி நிலையம் அத்தியவசியமாயிற்று. இதனை உணர்ந்தே எம் மகா வித்தியாலயம் ஆரம்பத்தில் புற்றுளைப் பிள்ளையாரை அண்மித்த சூழலில் ஒரு சைவப் பாடசாலையாக ஒரு கொட்டிலில் 1916 இல் ஆரம்பிக்கப்பட்டது. இன்று மகாவித்தியாலயமாக பரிணமித்துள்ள எம் பாடசாலை என்ன நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்தப் பாரம்பரியங்களை பேணத் தொடர்ந்தும் முயன்று வருகின்றது.

புற்றுளைப் பிள்ளையாரின் அருள் வலயத்துக்குள் அகப்பட்டுக் கொண்டதாற்போலும் புற்றுளை மகா வித்தியாலயமும் கருணையுடன் தஞ்சமும் புகலிடமும் அளித்த இடமாக வடமராட்சி மக்களின் நெஞ்சில் நிறைந்துள்ளது. 1987^ஆ ஆண்டு “ஓப்பரேசன் லிபரேசன்” காலத்தில் மக்கள் இம்மகா வித்தியாலயத்தில் தங்கி ஓரளவு நிம்மதி பெற்றனர். 1985^ஆ ஹாட்லி கல்லூரியையும் எமது பாடசாலை தாராள மனத்துடன் இருகை நீட்டி வாவேற்று தன்னை ஒழுத்து அதனை வாழும் வளர வைத்தது. இதனால் ஹாட்லி கல்லூரியும் தனது பழைய பெருமையை காப்பாற்றிக்கொள்ள காரணமானது. புலோலி மெதுடிஸ்த மினன் தமிழ் கலவன் பாடசாலை வேலாயுதம் மகா வித்தியாலயம் ஆகியனவும் இக்கட்டான காலங்களில் தஞ்சமடைந்தன. வந்தாரை வாழ வைக்கும் நற்பண்பு இம்மகா வித்தியாலயத்திற்கு என்றும் கடவுள் ஆசியைப் பெற்றுத்தரும்.

பாடசாலையை ஆரம்பித்தவர்கள்

எமது பாடசாலை நிறுவப்படுவதற்கு காரியகர்த்தாவாக இருந்தவர்கள்:-

வீரகத்தியார் பசுபதி சி. கணபதிப்பிள்ளை சங்கரப்பிள்ளை விநாயகர் பரமு
கணபதியார் நாகப்பர் கதிர்காமர் கணபதிப்பிள்ளை சுப்பர் ஆழ்வாப்பிள்ளை
முருகர் கந்தப்பர் சங்கரப்பிள்ளை கணபதிப்பிள்ளை கதிர்காமர் சின்னத்தம்பி
கந்தப்பர் ஆஹமுகம் வேலப்பர் கணபதிப்பிள்ளை சின்னத்தம்பியார் வேலுப்பிள்ளை
சேதுநாதர் மயில்வாகனம் கந்தப்பர் சங்கரப்பிள்ளை ஆகியோர்.

இவர்கள் இக்கல்விக் கூடத்தை யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறை கோவில்பற்றில் புலோலி கிழக்கிலுள்ள “பெரிய கக்கிலிசிட்டி” என்னும் நாமம் பூண்டதும் எட்டு நிலப்பரப்பு விசாலம் கொண்டதுமான காணி ஒண்டில் திண்ணைப் பள்ளிக்கூடமாக நிறுவினார்கள். இது “புலோலி பற்றளை சாரதாபீட் வித்தியாசாலை” என்று அழைக்கப்பட்டது. இதன் எல்லைகளாக கிழக்கே ஒழுங்கையும் இ வடக்கே வைரவன் முருகனுக்கும் மறுபேருக்குமுரிய ஆதனமும் இ மேற்கே புற்றைப் பிள்ளையார் கோவிலுக்கும் கணபதியார் வேலப்பருக்கும் மறுபேருக்குமுரிய ஆதனமும் இ தெற்கே கதிர்காமர் முருகப்பருக்கும் மறுபேருக்குமுரிய ஆதனமுமாக அமைந்தன. ஆரம்பத்தில் 26 மாணவர்கள் வரை கல்வி பயின்றனர்.

பாலனசபைத் தெரிவும் அதிகாரங்களும் வரையறைகளும்

பாடசாலையை ஆரம்பித்தவர்கள் அதைத் திறம்பட நிர்வகிப்பதற்கு ஒரு பாலனசபை அமைத்தல் முக்கியமென்ற நோக்குடன்னி

வேலாடுதுபிள்ளை அருணாசலம் மனேஜர் (ஆய்யெபநச) ஆகவும்

சங்கரப்பிள்ளை சுப்பிரமணியம் காரியத்தை நடப்பிக்கிறவராகவும் (ஞரிந்சலைவந்நெபை வசராவந்ந)

சேதுநாதர் பொன்னையாவை லிகிதராகவும் (ஞநஉசநவயசல) மற்றும் இ

சுப்பர் கந்தப்பர் சந்திரசேகரர் கணபதிப்பிள்ளை கதிர்காமர் கந்தப்பர்

சி. கணபதியார் சங்கரப்பிள்ளை பெரியார் வேலப்பர் கந்தர் முருகப்பர்

வீரகத்தியார் பசுபதி சங்கரப்பிள்ளை கணபதிப்பிள்ளை வல்லியார் கதிர்காமு

கணபதியார் சுப்பர் கணபதியார் ஆழ்வார் கதிர்காமர் கந்தையா

வ.சிதம்பரநாதர் கணபதிப்பிள்ளை மாப்பாணர் வேலுப்பிள்ளை வேதக்குருக்கள் சபாபதிக்குருக்கள் கணபதிப்பிள்ளை கந்தையா கு.கார்த்திகேசர் வேலுப்பிள்ளை

ஆகியோரை காரிய கர்த்தாக்களாக நியமித்தனர்.

பாடசாலை இவர்களின் பொறுப்பில் இயங்கி வருங்காலத்தில் உறுப்பினர் தொகை அதிகமாக இருந்ததால் வசதிக் குறைவு ஏற்படவே வித்தியாசாலையின் சகல காரியங்களையும் நடத்துவதற்காக 11 பேர் கொண்ட ஒரு அதிகாரசபையை (மழுசன முக னுசைநஉவழசள்) நிறுவி அவர்களிடமே முழு அதிகாரங்களும் ஒப்படைக்கப்பட்டன. சபை உறுப்பினர்களாக

சங்கரப்பிள்ளை சுப்பிரமணியம் கதிர்காமர் கந்தப்பர் பெரியார் வேலப்பர்

வல்லியார் கதிர்காமு கணபதியார் சிதம்பரப்பிள்ளை முருகப்பர் கோணப்பர்

கணபதிப்பிள்ளை கந்தையா சேதுநாதர் பொன்னையா கு. கார்த்திகேசர் வேலுப்பிள்ளை

முருகர் கார்த்திகேச வீரகத்தியார் முருகேச ஆகியோர் விளங்கினர்.

இவ்வதிகார சபைக்கு சில வரையறைகளுடன் கூடிய அதிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தன. அவையாவன

1. வித்தியாசாலைக்கு வேண்டிய பணத்தை அறவிடுதல்
2. நன்கொடைகளைப் பெற்றுக் கொள்ளுதல்
3. வித்தியாசாலையின் நன்மைக்குத் தேவையான பணத்தைச் செலவளித்தல்
4. எஞ்சம் பணத்தை வட்டி முதலியவற்றுக்கு கொடுத்து விருத்தி செய்தல்
5. பிரமாணங்களை வகுத்தல்
6. தங்களில் ஒருவர் மரித்தோ அல்லது ஒருவர் குறித்த சபையினின்று விலகவோ சம்மதித்தால் அவருக்குப் பதிலாக ஆரம்ப அங்கத்தினர் அறுபத்தெட்டுப் பேரில் ஒருவரை அல்லது அவர்களின் சந்ததியிலுள்ள ஒருவரை நியமித்தல் போன்றவையே.

இச்சபையார் தங்களுக்குள் ஒருவரை அக்கிராசனராகவும் ஒருவரை விகிதராகவும் ஒருவரை பொக்கிலாதிபதியாகவும் நியமித்து வித்தியாசாலையின் விடயங்களை நடத்த வேண்டியது அவர்கள் பொறுப்பாக இருந்தது.

காணி நன்கொடை

அவ்வாறு பாடசாலை இயங்கும் பொழுது புலோலி கிழக்கு கணபதியார் சுப்பர்தி பெண் சின்னாச்சி ஆகிய இருவரும் பாடசாலை அமைந்த இவ்வாதனத்தை இப்பாடசாலைக்கு 1918^{ஆண்டு} பங்குணி 8^{ம்} திகதி நேரத்தாரில் பரம் சிதம்பரப்பிள்ளை முகதாவில் முடிந்த 15070^{ஆண்டு} இலக்க உறுதிப்படி தருமசாதனம் செய்து இப்பாடசாலையின் அங்கத்தவர்களாக இருந்த

க. கணபதிப்பிள்ளை கந்தையா மு. கார்த்திகேச வேலுப்பிள்ளை வேதக்குருக்கள் சபாபதி/க்குருக்கள்

சந்திரசேகரர் கணபதிப்பிள்ளை சங்கரப்பிள்ளை சுப்பிரமணியம் ஆகிய ஜவர் பொறுப்பில் தரும நன்கொடையாக ஒப்படைத்தனர்.

நிபந்தனைகள்

புற்றுளை சாரதாபீட வித்தியாசாலையை பரிபாலிப்பவர்களும் அல்லது அவர்கள் இடத்துக்கு வருபவர்களும் அல்லது மனேஜராக வருபவரும் குறித்த கட்டுக்கோப்புகளுக்கிணங்க பாவித்து வருவதற்குச் சரியான உரித்திருக்குமென்று கூறப்பட்டிருக்கின்ற அதே நேரத்தில் பாடசாலை அமைந்திருக்கும் ஆதனம் வித்தியாசாலைக்காகப் பயன்படுத்தப்படாத காலத்தில் அது புற்றுளைப் பிள்ளையார் கோயிலுக்குச் சொந்தமாக சேர வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஆதனத்தை ஆட்சி பண்ணி அதன் பிரயோசனத்தை வருடந்தோறும் நடந்துவரும் விழாக்களில் இரண்டாம் நாள் விழாவை வரும்படிக்குத் தக்கதாய் நடத்திவர வேண்டுமென்றும் தர்மகர்த்தாக்கள் நிபந்தனை விதித்துள்ளனர். எனினும் வித்தியாசாலைக்காக ஆதனம் பாவிக்கப்படாத காலத்தில் மனேஜராய் வருபவரெவரோ அவர் பாவித்து வருவதுடன் கட்டுக்கோப்பிலுள்ள படி தர்மகர்த்தாக்களுக்காவது அல்லது அவர்கள் உரிமைக்காரருக்காவது யாதொரு பாவிப்புரித்துமில்லை என்றும் நிபந்தனை கூறுகிறது.

பாடசாலையில் கல்வி வளர்ச்சி

இது இவ்வாறிருக்க எங்கள் பாடசாலையின் கல்வி நிலை முன்னேற்றம் பற்றி ஆராய்வது நலம். 1919^{ல்} புற்றுளை சாரதாபீட் வித்தியாசாலையாகப் பதிவு செய்யப்பட்டிருந்த எமது பாடசாலை 1934^{ல்} “வராத்துப்பளை கனிட்ட இரண்டாந்தர பாடசாலை”யாகத் தரமுயர்த்தப்பட்டது. இதன் மனைஜராக திரு. ஏ. அருணாசலம் இருந்து வந்தார். தலைமை ஆசிரியராக திரு. என். சிவப்பிரகாசம் விளங்கினார். இக்கால கட்டத்தில் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த பெற்றோர் இப்பாடசாலையில் ஆங்கில போதனையும் ஆரம்பிக்க வேண்டுமென்று விருப்பங்கொண்டனர். இங்கு பயின்ற மாணவர்களின் பெற்றோரின் பொருளாதார நிலை குறைவாக இருந்தபோதும் மாணவர்களின் முன்னேற்றத்தைக் கருதி ஆங்கில வகுப்புக்களை ஆரம்பிப்பதில் அதிக தீவிரம் காட்டினர்.

1935^{ல்} இப்பாடசாலையின் பெயரும் “வராத்துப்பளை இந்து தமிழ் கலவன் பாடசாலை (தனியார்)” எனப் பெயர் மாற்றப்பட்டு பின்பு சிரேட்ட இரண்டாந்தரப் பாடசாலையாக 1936^{ல்} தரம் உயர்த்தப்பட்டது. தலைமையாசிரியராக திரு. த. சிதம்பரப்பிள்ளை கடமையை ஏற்றுக்கொண்டார். சிரேட்ட பாடசாலை பத்திர வகுப்புகள் வரை இங்கு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வகுப்புக்கு அயல் கிராமங்கள் தும்பளையை அல்வாய் இ வரணிஇ வராத்துப்பளை மாணவர்களும் வந்து சேர்ந்தனர். மாணவர் தொகை 104 ஆகவும் ஆசிரியர் தொகை 12 ஆகவும் இருந்தது.

ஆங்கில வகுப்பு வைக்க வேண்டும் என்ற அவாக் கொண்ட பெற்றோருக்கு உதவியாக இளைஞர்களும் சேர்ந்து ரூபா 2500.:ஸ்ரீ சேகரித்து புதிய வகுப்பு தொடங்குவதற்கான கட்டடம் ஒன்றையும் அமைத்து பாடசாலைக்கு வழங்கினார்கள். தலைமை ஆசிரியரினால் ஆங்கிலம் கற்பிப்பதற்குரிய நேரசூசியும் தயாரிக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் இதைப் பாடசாலை முகாமையாளர் அனுமதிக்கவில்லை. ஏமாற்றமடைந்த பெற்றோரில் 136 பேர் சேர்ந்து மகஜர் ஒன்றைத் தயாரித்து கையொப்பமிட்டு அதை யாழ்ப்பாணத்திலுள்ள பிரிவுக்கல்வி அதிகாரிக்கு 10-02-1938^{ல்} அனுப்பி வைத்தனர். அவர்கள் தங்கள் முயற்சியில் பின்பு வெற்றியும் கண்டனர்.

1939^{ல்} மாணவர் தொகை 245 ஆக உயர்ந்தது. 14 ஆசிரியர்கள் கற்பித்தனர். இவர்களில் ஒரு சிலர் பயிற்றப்பட்டவர்கள்.

இதே காலத்தில் இ புலோலி தெற்கு தம்பு சிதம்பரப்பிள்ளை கந்தையா சிதம்பரப்பிள்ளை

கணபதிப்பிள்ளை சின்னையா பெரியதம்பி கணபதிப்பிள்ளை வேலப்பர் சோமசுந்தரம் ஆகிய ஐவரும் இந்த வித்தியாசாலைக்காக உதவிய பணத்தைக் கொண்டும் மேலும் கந்தையா சிதம்பரப்பிள்ளை பல இடங்களிலும் பலரிடத்திலும் சேர்த்த பணத்தைக் கொண்டும் பாடசாலைக் காணியில் தெற்குப் பக்கமாக ஒரு கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்தனர். இன்னும் வேறு சில திருத்தங்களையும் செய்து கொடுத்தனர். கந்தையா சிதம்பரப்பிள்ளை ஏற்குறைய ரூபா 2620.:ஸ்ரீ ஜி வித்தியாசாலைக்காகச் சேகரித்துக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 1941^ஆ ஆண்டு ஆடி மாதம் 27^ஆ திகதி நொத்தாரிக சி.மயில்வாகனம் முகதாவில் முடிந்த 4827^ஆ இலக்க ஒன்றிப்படி தரும நன்கொடை கொடுத்தவர்களாகியது

கணபதியார் சுப்பர் பெண் சின்னாச்சிப்பிள்ளை சேதுநாதர் பொன்னையா

கணபதிப்பிள்ளை தாமோதரம் கணபதிப்பிள்ளை சின்னையா பரமு சுப்பிரமணியம்

வல்லியப்பர் கத்ர்காழு கந்தையா சேனாத்திராசா ஆகியோரும் தரும பிபாலகர்களாக நியமனங் செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பாடசாலைக் காணி வழக்கு

மேலே கூறப்பட்ட கண்பதியார் சுப்பரின் தமிழின் மகனாகிய புலோலி கிழக்கு விநாயகர் கண்பதிப்பிள்ளை என்பவர் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் 847^ஆ இலக்க வழக்கில் இ வித்தியாசாலை ஆதனத்தில் தனக்கு அரைவாசி உரித்தென்று வாதாடினார். அவ்வழக்கில் தரும நன்கொடை கொடுத்தவர்கள் அவ்வரைவாசியின் விலையை அவருக்கு கொடுத்துஇ அவ்வரைவாசியின் உரித்தை பாடசாலைக்குரியதாக்கினார்கள். இவ்விபரங்கள் 01-10-1943^ஆ ஆண்டு நொத்தாரில் வி.க.சுப்பிரமணியம் முகதாவில் முடிந்த 2123^ஆ இலக்க உறுதியில் விபரிக்கப்பட்டுள்ளன.

பாடசாலையின் தரம் மாற்றம் பெறுதல்

சிரேட்ட இரண்டாந்தரப் பாடசாலையாக இருந்த எமது வித்தியாசாலை பின்பு மேலிடத்து அறிவித்தலுக்கமைய ஆரம்ப பாடசாலையாகவே இயக்க வேண்டுமென பணிக்கப்பட்டது. இம்மாற்றம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. 1941^ஆ 5^ஆ வகுப்பு வரையே இருந்தது. 352 மாணவர்கள் வரை கல்வி பயின்றார்கள். எனினும் பெற்றோரின் விடாழுமியற்சியாலும் இ நெருக்குதலை அவர்கள் உண்டு பண்ணியதாலும் 1954^ஆ 6^ஆ வகுப்பு வைக்க அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்தும் 1955^ஆ 7^ஆ வகுப்பு வைப்பதற்கும் அனுமதிக்கப்பட்டது. இவ்வாறு தரம் குறைக்கப்பட்ட பாடசாலை படிப்படியாக முன்னேற்றம் காண ஆரம்பித்தது.

1956^ஆ 430 மாணவர்கள் கல்வி கற்றனர். 12 ஆசிரியர்கள் சேவையாற்றினார்கள். 1961^ஆ 7^ஆ வகுப்பு புலமைப்பரிசில் பர்ட்சையில் 6 மாணவர்கள் சித்தியடைந்தனர். குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் இங்கு காணப்பட்டது. வகுப்புகளில் மாணவர் தொகை கூடிக்கொண்டு வந்தது.

பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றுமை

1960-1961 காலப்பகுதியில் சகல பாடசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க முன் வந்தது. பல இடங்களிலிருந்தும் எதிர்ப்பு வந்த போதும் அரசாங்கம் எதையும் பொருட்படுத்தவில்லை. இக்காலப்பகுதியில் கல்வி அமைச்சராகவிருந்த மதிப்புக்குரிய ஜனாப் பதியுதின் மஹ்முத் பாடசாலை சுவீகரிப்பை வர்த்தமானி மூலம் வெளியிட்டார். விபரம் பின்வருமாறு:

Assisted Schools and training Colleges (Supplementary Provisions)

Act.No.8 of 1961

Vesting order No. 1620

J/Varathupalai Hindu Private Tamil Mixed School

Puloly South, Point Pedro.

By virtue of the powers vested in me by section 4 of the Assisted Schools and Training Colleges (Supplementary Provisions) Act No.8 of 1961, I, Badi-ud-din Mahmud, Minister of Education and Broadcasting, do hereby declare that with effect from the 15th day of August 1962 all the property specified in the schedule appended here to, being property liable to vesting, shall vest in the Crown.

Schedule

The Premises in which J/Varathupalai Hindu Private Tamil Mixed School was conducted and maintained on July 21,1960 Viz. all that portions from and out of the land called and known as Periakkuluciddi and Sinnakakkuluciddi situated in Puloly South of Vadamarachy Pattu.

Sgd.

Minister of Education and Broadcasting

Sir Earnest De Silva Mawatha,
Colombo-3

July 7, 1962

පාත්‍රාලය අර්ථාන්කම් පොදුපෙළුමේ තොටර්පාක මූල්‍යීයිතික්ක පාත්‍රාලයප
පරිචෝතකරාක ඇරුන්ත තිරු.වී.තර්මසන්කරියින් කුඩාතම් කැඳවතු:

The Director of Education

Branch N3

Colombo-3

J/Varathupalai Hindu Private Tamil Mixed School, Puloly South, Point Pedro.

Take Over,

Reference Notice published in Government Gazette Extraordinary No.13225 of 23rd July 1962 and D.E.'s notice under section 12 (1) of the act No.8 of 1961 in Gazette Extra ordinary No.13729 of 13th August 1963. I took over the property of the above school on 29th August 1963.

The particulars given in the forms G1 to G7 and F1 to F11 sent by the manager in terms of D.E.'s circular No.34 of 1960 and the Inventory items have been checked and certified statement from the Principal / Head Master on page 39 of the set of forms on Furniture, fitting and equipment seen.

Also cash balances available with the Manager / Principal verified and obtained stamped receipt from them and the amounts in their charge in the usual form

Sgd. V.Tharmasangary

Inspector of Schools

Udupiddy.

Education Office,

Jaffna.

29th August 1963

எங்கள் பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றபொழுது “யா.: வராத்துப்பளை இந்து தனியார் தமிழ் கலவன் பாடசாலை” என நாமம் பெற்றிருந்தது. சிரேட்ட பாடசாலைப் பத்திர வகுப்புகள் வரையும் இருந்தன. இப்பரீட்சைக்கு 3 பேர் தோற்றினர். மாணவர் தொகை 46 ஆகவும் ஆசிரிய வளம் 16 ஆகவும் இருந்தது.

1964^{ல்} 5^{ம்} வகுப்புக்கு வட மாகாண தமிழ் ஆசிரியர் சங்கம் (வேவுய) நடத்திய பரீட்சையில்லை

”யு” பிரிவில் 10 மாணவர்களும்

”ஏ” பிரிவில் 19 பேரும்

”ஊ” பிரிவில் 5 பேரும்

”ஞு” பிரிவில் ஒருவரும் சித்தியடைந்தனர்.

கனிட்ட பாடசாலை பத்திர (து.ஞு.ஊ.) மாணவர்களுக்கு அகில இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் (யுனாவுவுய) நடத்திய பரீட்சையில் இ

முதலாம் பிரிவில் 2 மாணவர்களும்

இரண்டாம் பிரிவில் 3 பேரும் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த பெயர் மாற்றம்

இப்பாடசாலை புற்றனள பிள்ளையார் கோயிலுக்கண்மையில் அமைவதாலும் விநாயகப் பெருமானின் பார்வையிலுள்ள குழலில் இது அமைந்திருப்பதாலும் இதுவரை காலமும் “வராத்துப்பனை இந்து தணியார் தமிழ் கலவன் பாடசாலை” என்றிருந்த பெயரை “பற்றனள வித்தியாலயம்” என்று மாற்றுவதற்கு 1964க்கு முன்பே முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சியில் அப்போதிருந்த பெற்றோர் ஆசிரியர் சங்கம் அயராது உழைத்தமை குறிப்பிடத்தக்கது. பாடசாலைச் சூழலும் கோவிழ்குழலும் ஈச்சம்பற்றையாகவே இருந்தபோது அதை பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் துப்புரவு செய்து பிள்ளைகள் கல்வி கற்பதற்குரிய நல்ல தோற்றத்தை உருவாக்கிக் கொடுத்தமை பாராட்டுதற்குரியது. இச்சங்கத்தின் இ

தலைவராக:- திரு.த.சிதம்பரப்பிள்ளை

காரியத்துறைகாக:- திரு.வி.வைரமுத்து

அவர்களுக்குத்துவியாக

வே.சோமசுந்தரம் பேசின்னத்தம்பி க.பொன்னையா ச.சந்திரசேகரம்

க.வேலுப்பிள்ளை தா.வேலுப்பிள்ளை க.கணபதிப்பிள்ளை

ஆகியோரும் முன்னின்று பாடசாலைக்காகத் தம்மை அர்ப்பணித்தமை போற்றுதற்குரியது.

மேலும் பாடசாலைப் பெயர் மாற்றம் தொடர்பாக கல்விக் கந்தோருக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் பிரதிநிதிகள் சபையில் உடுப்பிடித்த தொகுதி அங்கத்தவர் திரு.மு.சிதம்பரதத்தக்கும் பாடசாலைப் பரிசோதகர் திரு.வீதர்மசங்கரி வடமாநிலக் கல்வி அதிபதி திரு.சி.தணிகாசலம் ஆகியோருக்கிடையிலும் கடிதத் தொடர்புகள் அடிக்கடி நடைபெற்றன.

”ஞானைய ஞாயனையெயா”

ஞாயசனையனல்

‘ரட்முடல் ஞழரவாஇ

‘ழைவெ ‘நனசழ

25-10-1964

யனுநு. வாசமூரபா ஊ ஜெ.

யுவஉர்அந்தல

ஊநயச ஞசைஇ

ஊநயபெந முக யெஅந முக ஊநமூழட்ரட்முடல் ஞழரவா ‘ழைவெ ‘நனசழ.

ஜி யஅ னசைநூல் வாந் டில் வாந் நுழைந்துவரவனை ஊழுஅறவைவநந் முக வாந் பீ.பு.பு. வழி கழச்சுறயசன ய உட்பில் முக வாந் சனாழுடரவழை யின்னென்ன டிந்தமுற் யனை சந்வரநாலை ஸமூர் வழி டிந் பழுழன் நமூறுபா வழி நககநூல் வ வாந் உடாயபெந் யள நயச்டல் யள மூளைட்டந.

മുழചണ കയവൊക്കട്ടലീ

(எபன.ஏ.ஏலச்யார்வார்)

ர்மூல. எநூவநவயசல் வ.யு.இ

ഉള്ളിലും മക്കൾ സന്തോഷമായാൽ

நூற் வாந் அந்திச்சள முக வாந் புது னழி ராந்தில் ரயியலை ஆழர்டல் சனாழடன் வாளை 8^{வது} னயல் புரபரளவு 1964 யவ வாளை புதெரியட புந்தெஷயட ஆந்தவபைப் பாயவ வாந் நாலூநாரவளைந் ஊழுஅபவைவநந் முக வாளை புது. ஸாழரடன் றசவைந் வழி வாந் யளளைவயலே னுசைநால்வழுச் முக நான்ராயவழைப் பீ வழி யாயன் வாந் செநான்வெ யெஅந் முக ஸாலாழுட ஏயசயவாரியடய வயஅடை ஆதைநன் ஞாலாழுட யவவநனெ வழி வாந் செஸ்ரிழுளநன் யெஅந் ரவவயடய ஏனைலயடயலயஅ டிக்கமுசந் வாந் நனெ முக வாளை லநயச.

ஊழில் கழகநய்சனநன் வழி யுனு. சுநகநசநலேந ராண டநவவநச் சே. து.யுலை 387 முத 21-12-1964.

27-01-1965

குந்யட்டல வாந் ஸாமாழிட களை கை ரீவவப்படயதை யனென் மேவ கை ஏர்சயவாரியடயகை. ஜி சநாமுஅஅநுணெனநன் வாயவு வாகளை ஸரபபநாவமைழெ அயனந் டில் வாந் வூடி. டிந் வாகளை ஸரபபநாவமைழெ அயனந் டில் வாந் வூடிடிந் உம்பொனைநசநன்.

ഓപ്പൻ.എ.വായചായാഡിപ്പേഴ്സ്

ജ്ഞാനിനും വസ്തു മക എന്നും ആമുഖത്താണ് ∴ രഹസ്യത്തെ അനുഭവിക്കാൻ

27-01-1965

இவ்வாறு “வராத்துப்பளை இந்து தமிழ் கலவன் பாடசாலை”யென அழைக்கப்பட்டு வந்த எமது பாடசாலை 01-07-1965 முதல் “புற்றுளை மகா வித்தியாலயம்” ஆக மலர்ந்தது. அவ்வாண்டில் பாடசாலையில் 464 மாணவர்கள் கல்வி பயின்றார்கள். 17 ஆசிரியர்கள் சேவையாற்றினார்கள். இவர்களில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களும் அடங்கவார்கள்.

പാർപ്പിച്ചെങ്കിൽ പേരുമാറ്റം നടത്താൻ ശ്രദ്ധിക്കുന്നു

வடமராட்சி தமிழ் ஆசிரியர் சங்கம் (ஏவுபூ) நடத்திய ஏ வகுப்பு பரிட்சையில் 45:53 பேரும் இ

அகில இலங்கைத் தமிழ் ஆசிரிய சங்கம் நடத்திய கணிட்ட பாடசாலைப் பத்திர (து.ஏ.ஊ.) பரிட்சையில் 9.:10 பேருமாக சித்தியெய்தினர்.

தொடர்ந்தும் அடுத்த வருடத்தில் (1966) மாணவர் தொகை 490 ஆக அதிகரித்தது. குறித்த வருடத்தில் பரீட்சை முடிவுகளைப் பார்க்குமிடத்துடி

வடமராட்சி தமிழ் ஆசிரியர் சங்கம் நடத்திய ஜெஜை ம் வகுப்பு சோதனையில் 34.35 பேரும் இ

வ.ம.த.ஆ.ச. (வேஜை) நடத்திய ஏ ம் வகுப்பில் 35.45 பேரும் இ

அ.இ.த.ஆ.ச. (யுனாவுயு) நடத்திய கனிட்ட பாடசாலைப் பத்திர (து.ஞ.ஊ.) வகுப்பில் 3.3 பேரும் சித்தியடைந்தார்கள்.

1967^ஆ மாணவர் தொகை மேலும் 506 ஆக உயர்ந்தது. ஆசிரியர் 18 பேர் சேவை செய்தனர் இவர்களுள் விசேட பதவியிலிருக்கும் அதிபரும் பயிற்றப்பட்ட விஞ்ஞானிகளித் தொகை ஆசிரியர்களும் அடங்குவர். க.பொ.த.(சா.த) பரீட்சையில் 5.8 பேர் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது. பாடசாலைப் பரிசோதகரும் “ஒரு வித்தியாலயத்துக்கு இப்பேறுபேறு சிறந்தது” எனக் குறிப்பு எழுதியிருப்பதும் போற்றுதற்குரியது.

நான்காவது தடவையாகப் பெயர் மாற்றம்

இவ்வித்தியாலயத்தில் 32 வருடங்களாக தன்னலமற்ற சேவையாற்றிய திரு.த.சிதம்பரப்பிள்ளை 01-06-1968^ஆ இளைப்பாறினார். இப்பாடசாலையில் தமது நீண்ட கால சேவைக்காலத்தை ஊர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் பாடசாலையின் அபிவிருத்திக்காகவும் மற்றும் புலோலி வாழ் மக்கள் சிறந்த கல்விப் பின்னணியைப் பெறுவதற்காகவும் அர்ப்பணித்த த.சிதம்பரப்பிள்ளை அவர்களையும் அவரோடு அயராது உழைத்த சக ஆசிரியர்களையும் இச்சந்தரப்பத்தில் நாம் நன்றிக்கடனுடன் நினைவு கூறுவது எமது கடமையாகும். இவர் இளைப்பாறும்பொழுது பாடசாலையில் சிரேட்ட ஆசிரியராகவிருந்த வித்துவான் சி.சுப்பிரமணியம் 02-06-1968 முதல்

14-06-1968 வரை அதிபராகக் கடமையாற்றினார்.

மேலும் இச்சிற்றுாரில் உள்ள பிள்ளைகளுக்கு இறை பக்தியையும் சிறந்த கல்வியையும் உயர்ந்த பண்புகளையும் வளர்க்க வேண்டுமென்ற அவாவுடன் இருந்த பெற்றோர் பாடசாலையின் தரம் உயர்த்தப்பட வேண்டுமென்ற விருப்பத்துடன் கல்வி அதிபருக்கு மேன்முறையீடு செய்தனர். இதன் விளைவாக “புற்றுளை மகா வித்தியாலயம்” “புற்றுளை மகா வித்தியாலயம்” ஆக 1968^ஆ பரிணமித்தது. இதன் முதல் அதிபராக பயிற்றப்பட்ட ஆங்கில தராதரமுள்ள திரு.ந.நடராசா அவர்களை அப்போதிருந்த வடமாநிலக் கல்வி அதிபதி திரு.சி.தணிகாசலம் தேர்ந்தெடுத்து நியமித்தார். வளர்ந்து வரும் பாடசாலையை மேலும் வளர்க்க வேண்டுமென்ற நோக்குடனேயே இப்படியொரு சிறந்த அதிபரை அவர் தேர்ந்தெடுத்தார் எனக் கூறுவது மிகப் பொருத்தமானது.

15-06-1968^ஆ திரு.நடராசா பதவியேற்றார். இவ்வாண்டில் மாணவர் தொகை 506 ஆகவும் ஆசிரியர் தொகை 20 ஆகவும் இருந்தது.

பாடசாலை விஸ்தரிக்கப்படல்

பிற்காலத்தில் பாடசாலை நல்ல வளர்ச்சி கண்டதையிட்டுஇ பெற்றோர் இங்கு உயர் வகுப்புகள் ஆரம்பிக்க வேண்டுமென்ற சிந்தனையோடு பாடசாலைக்குத் தெற்குப் புறமாகவுள்ள நிலத்தை நாடினர். இதன் விளைவாக அரசாங்கம் மேலதிக நிலம் பாடசாலைக்குச் சுவீகரித்துக் கையளித்தது.

—பகுதி ஜஜை காணிகள் இலங்கை அரசாங்க வர்த்தமானிப் பத்திரிகை 1972^{ஆம்} வருடம் மாசி மாதம் 3^{ஆம்} திகதி

1964^{ஆம்} ஆண்டில் 28^{ஆம்} இலக்க காணி எடுத்தல் (திருத்த) சட்டப்படி திருத்தப்பட்டவாறான காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 460)

5^{ஆம்} பிரிவின் படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் 1964^{ஆண்டின்} 28^{ஆம்} இல காணி எடுத்தல் (திருத்தச்) சட்டப்படி திருத்தப்பட்டவாறான காணி எடுத்தல் சட்டத்தின் 5^{ஆம்} பிரிவின் (1)^{ஆட்பிரிவின் பிரகாரம் காணி விவசாய அமைச்சர் வெறுக்கர் சேனரத் இராஜகருணா பண்டா கொப்பேக்டுவு ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கிறேன்.}

யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி காரியத்திரிசிப்பிரிவு புலோலி தெற்கு கிராமத்திலமைந்திருக்கும் 0 4 3 மூர் 08.0 பேர்ச் பரப்பளவு கொண்ட “பெரியகாக்கிலாசிட்டி”இ “சின்னகாக்கிலாசிட்டி” என்றழைக்கப்படுகின்ற காணியின் எல்லைகள் பின்வருமாறு :-

வடக்கு : யா.புற்றளை மகா வித்தியாலயமும் அதன் வளமும் (முடிக்குரியது)

கிழக்கு : பொதுவேலைப்பகுதி வீதி

தெற்கு : புற்றளை விநாயகர் கோவிலும் அதன் வளவும் வீரகத்தியர் செல்லையாவும் மறுபேரும் உரிமைகோரும்

பாதையும்

மேற்கு : வீரகத்தியார் செல்லையா உரிமை கோரும் காக்கிலாசிட்டி.

கொழும்பு.

1972^{ஆம்} ஆண்டு ஜனவரி மாதம் 8
திகதி

எச்.எஸ்.ஆர்.பி.கொப்பேக்டுவு

விவசாய காணி அமைச்சர்.

03-02-1972^{ஆம்} திகதி வர்த்தமானி
இல.14 996

இதன் பிரகாரம் இத்தோட்ட நிலம் சவீகரிக்கப்பட்டு பாடசாலைக்கு வழங்கப்பட்டது. மேலும் இத்தோட்டத்தின் நட்ட ஈடுத் தொகைக்காக முன்னாள் வட மாநிலக் கல்வி அதிபதி திரு.சி.தணிகாசலம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரதிநிதிகள் சபையில் உடுப்பிட்டித் தொகுதி முன்னாள் உறுப்பினர் திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் தனது தொகுதிக்கென்று ஒதுக்கிய பணம் முழுவதையும் இந்நிலம் பெறுவதற்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

31-12-1970^{ஆம் திருநந்தராசா அவர்கள் இருவருட அயராத சேவையின் பின் இளைப்பாறினார்.}

பாடசாலை மேலும் வளர்ச்சி பெறல்

01-01-1970^{ஆம் கணிததி கல்வியியல் மேற்படிப்பு பட்டதாரி திரு.சி.தருமலிங்கம் அதிபரானார். இவர் சேவையாற்றிய காலம் பாடசாலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இடம்பெற்ற காலமாகும்.}

இவரின் காலத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நடத்திய விழா ஒன்றையும் குறிப்பிட வேண்டி இருக்கிறது. 1972^{ஆம் இவ்விழா கொண்டாடப்பட்டது. இதன் போதுகராக திரு.சி.தணிகாசலம் அவர்கள் விளங்கினார். பிரதம விருந்தினராக அப்போதிருந்த பிரதம கல்வி அதிகாரி திரு.மு.கனகசபாதி கலந்து கொண்டு சிறப்பித்தார்.}

மற்றும் பாடசாலையில் வெங்காயம் உருளைக்கிழங்கு பயிரிட்டு அகில இலங்கை விவசாயப் போட்டியிலும் பங்கு பற்றினார்கள். வட்டார மட்டத்தில் முன்றாம் இடத்தைப் பெற்றார்கள். விவசாய ஆசிரியராக இருந்து மாணவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தவர் திரு.வீ.வஸ்லிபுரம் அவர்களே. அவருக்கு எங்கள் பாராட்டுக்கள்.

இதே ஆண்டில்(1972) 5^{ஆம் வகுப்பு பரீட்சைக்கு 54 பேர் தோற்றினார்கள்.}

”யு” பிரிவில் 30 மாணவர்களும் இருந்தனர்.

”ஏ” பிரிவில் 9 மாணவர்களும் இருந்தனர்.

”ஊ” பிரிவில் 5 மாணவர்களும் சித்தியடைந்தனர்.

பாடசாலையில் 796 மாணவர்கள் கல்வி கற்றனர். 26 ஆசிரியர்கள் சேவையாற்றினார்கள். 1973^{ஆம் க.பொ.த. சா.த. பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் 17 பேர் க.பொ.த. உ.த. தகைமை பெற்றனர். இதே வருடத்தில் பாடசாலைப் பிள்ளைகள் திருக்கேதீஸ்வரத்துக்கும் மற்றும் இடங்களுக்கும் சுற்றுலா ஒன்றையும் மேற்கொண்டனர்.}

1974^{ஆம் மேது பாடசாலையின் பழைய மாணவர் திரு.பே.சின்னத்தம்பி அவர்கள் 100” ஓ 20” கட்டடம் ஒன்றை தன் சொந்த செலவில் கட்டுவித்து பாடசாலைக்கு அன்பளிப்பு செய்தமை போற்றுதற்குரியது. மேலும் அவரின் உதவியுடன் பாடசாலை மண்டபம் ஒன்றும் விஞ்ஞான ஆய்வு கூடமாக மாற்றப்பட்டது. புதுக்கட்டடத்தை திரு.வு.மாணிக்கவாசகர் திறந்து வைத்தார். விஞ்ஞான ஆய்வு கூடத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.மு.ஜெயக்கொடி திறந்து வைத்தார். இவ்வாறு பல பிரமுகர்கள் கலந்து கொண்ட விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.}

1975^ஆ நடந்த தேசிய கல்விப் பொதுத்தராதரப் பத்திரம் (ஹௌபுநி) பரீட்சையில் 17 மாணவர்களும் க.பொ.த. (சா.த) பரீட்சையில் 16 பேரும் க.பொ.த. (உ.த)க்கு தகுதி பெற்றனர். 1976^ஆ 38 பேர் தேசிய உயர் கல்விச் சான்றிதழ் பரீட்சைக்கு (ரஹோநு) தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது. அவர்களில் விஞ்ஞானப்பிரிவுக்கு 30 பேரும் வர்த்தகப்பிரிவுக்கு இருவரும் கலைப்பிரிவுக்கு அறுவரும் அடங்குவர். 1977^ஆ எங்கள் பாடசாலையில் தேசிய உயர்கல்விச்சான்றிதழ் (ரஹோநு) விஞ்ஞான வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதில் 32 மாணவர்கள் சேர்ந்தனர். 1979^ஆ 45 மாணவர் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவர்களில் கலைப்பிரிவில் 30 பேரும் விஞ்ஞானப்பிரிவில் 15 பேரும் அடங்குவர். இவ்வருடம் மாணவர் தொகை 748 ஆகவும் ஆசிரிய வளம் 21 ஆகவும் இருந்தது.

1980^ஆ ஆண்டு திரும்பவும் க.பொ.த.(உ.த) பரீட்சை (இடைக்காலத்திட்டம்) ஒகஸ்டில் நடைபெற்றது. அதில் எங்கள் பாடசாலையிலிருந்து தோற்றிய மாணவர்களில் ஒருவர் “4” ம் இன்னொருவர் “4”ஞ் ம் மற்றவர் “3”ஞ் ம் “1”ஞ் யும் பெற்றனர். மிகக்குறைந்த வசதியோடு இம்மாணவர்கள் இப்பெறுபேறுகளைப் பெற்றமை வரவேற்கத்தக்கது. அத்துடன் அவர்களில் இருவருக்குப் பின்னர் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தமை பாராட்டுதற்குரியது.

இவ்வாறு எங்கள் பாடசாலையில் மாணவ வளம் அதிகரித்துக்கொண்டு போன சமயம் இவ்வகுப்புகளுக்கு வேண்டிய விஞ்ஞான ஆசிரியர் வளம் இல்லாமையினால் புதிய உயர்தர விஞ்ஞான வகுப்புகளை ஆரம்பித்த பாடசாலைகளில் அவ்வவ் வகுப்புகளை தற்காலிகமாக நிறுத்தும்படி வட மாநிலக் கல்விப் பணிப்பாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவை நிறுத்தப்பட்டது துரதிஸ்டவசமாகும்.

இதே காலத்தில் எங்கள் மாணவர்கள் யாழ்.குடாநாடு முழுவதும் சுற்றுலா ஒன்றையும் மேற்கொண்டனர். இவ்வருடம் நாங்கள் அகில இலங்கை விவசாயப் போட்டியிலும் பங்கு பற்றினோம். யாழ்.மாவட்டப் போட்டியில் எங்கள் பாடசாலை இரண்டாம் இடத்தைப் பெற்றது.

தொடர்ந்து 1980 இலும் எங்கள் பாடசாலையிலிருந்து தோற்றிய மாணவர்களில் 17 பேர் க.பொ.த.(உ.த)க்குத் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 15 பேர் விஞ்ஞானப் பிரிவிலும் 2 பேர் வர்த்தகப் பிரிவிலும் அடங்குவர். மாணவர் தொகை 700 ஆக இருந்தது. ஆசிரியர் 21 பேர் கடமையாற்றினர். 1986இ 1987^ஆ முறையே 17 பேரும் 20 பேரும் க.பொ.த.(உ.த)க்குத் தகுதி பெற்றனர். இவ்வாறு திரு.சி.தருமலிங்கம் அவர்களின் காலத்தில் பாடசாலை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டது. 25-12-1987^ஆ திரு.சி.தருமலிங்கம் இளைப்பாற 26-12-1987^ஆ அதிபர் பதவி திரு.எ.ஜோஷுவ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

1989 இலும் 17 மாணவர்கள் க.பொ.த.(உ.த)க்குத் தெரிவானார்கள். அவர்களில் விஞ்ஞானப் பிரிவில் 12 பேரும் வர்த்தகப் பிரிவில் 2 பேரும் கலைப் பிரிவில் 3 பேரும் அடங்குவர். க.பொ.த.(சா.த) பெறுபேறுகளை எங்கள் பாடசாலையில் நாம் அவதானிக்குமிடத்து வருநாடாவருடம் சராசரியாக 15 மாணவர்கள் பெரிய பாடசாலைகளுக்கு உயர் கல்விக்காக விலகிச் செல்வது குறிப்பிடத்தக்கது. மற்றும் ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளைக் கவனிக்குமிடத்து இவ்வாண்டில் எங்கள் பாடசாலையிலிருந்து 14 மாணவர்கள் சித்தியெய்தினர். இவ்வெண்ணிக்கை கோட்ட மட்டத்தில் மிகக் கூடுதலானது. இது நாம் பெருமைப்பட்க்கூடிய ஒன்றாகும். அத்துடன் புலமைப் பரிசில் பெற்ற மாணவர்களில் செல்வி.க.சிவுதர்ச்சினி 186 புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் 3^ஆ இடத்தையும் யாழ் மாவட்ட மட்டத்தில் 2^ஆ இடத்தையும் கோட்ட மட்டத்தில் 1^ஆ இடத்தையும் பெற்றிருப்பதையும் ஒரு சாதனையாகும். இதற்கு கல்வி அமைச்சிலிருந்து இப்பின்னைக்கும் பெற்றோருக்கும் யப்பான் நாட்டிற்கு சுற்றுலா ஒன்றை இலவசமாக மேற்கொள்வதற்கு அழைப்பும் கிடைக்கப்பெற்றமை மகுடம் வைத்தாற்போல் அமைகிறது. பாடசாலையின் பெருமையை மேலோங்கச் செய்த இம்மாணவிக்கு எங்கள் அன்பு கணிந்த வாழ்ந்துக்கள்.

1991^ஆ நாம் எடுத்த முயற்சியினால் எங்கள் பாடசாலையில் க.பொ.த.(உ.த) கலைப்பிரிவு ஆரம்பிப்பதற்கு 25-07-1991 முதல் அனுமதி கிடைத்தது. எமது பழைய

மாணவர்களாகிய வடமராட்சி பிரதிக்கல்விப்பணிப்பாளர் செ. செல்லத்துறை அவர்களும் உதவிக்கல்விப்பணிப்பாளர் சே. ஏகாம்பரநாதன் அவர்களும் இதற்கு பெரிதும் உதவினார்கள் என்பதையிட்டுப் பூரிப்படைகிறோம். 1991^{ஆண்டு} எது பாடசாலை பவள விழாவை (1916-1991) வெகு சிறப்பாகக் கொண்டாடியது.

1992^{ஆண்டு} நடைபெற்ற க.பொ.த.(சா.:த) பரீட்சையில் 5 பேர் 3“ஞு” 4 பேர் 2“ஞு” சித்தியும் பெற்றனர். இதே ஆண்டு (1992) அதிபர் திரு.எ.ஜோவூவ் அவர்கள் 14-12-1992^{ஆண்டு} இளைப்பாறினார். தொடர்ந்து திருமதி.இ.சண்முகநாதன் பதில் அதிபராக கடமையாற்றினார். 17-02-1993^{ஆண்டு} திரு.இ.ஞானசேகரம்பிள்ளை அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1993^{ஆண்டு} ஆண்டு க.பொ.த.(சா.:த) பரீட்சையில் ஒருவர் 6“ஞு” “ஊ” “ஞு” உம் இருவர் 3“ஞு” உம் ஒருவர் 2“ஞு” சித்தியும் பெற்றனர். க.பொ.த.(உ.:த) பரீட்சையில் ஒருவர் 2“ஞ” 2“ஊ” பெற்று பல்கலைக் கழகத்துக்குத் தகுதி பெற்றார்.

1994^{ஆண்டு} ஆண்டு க.பொ.த.(சா.:த) பரீட்சையில் செல்வன்.வா.பேரின்பருபன் 7“ஞு” “ஊ” என்னும் சிறப்பான பெறுபேற்றைப் பெற்றார். இது இன்றும் எது பாடசாலையின் மிகச் சிறந்த பெறுபேறுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் ஒருவர் 4“ஞு” 4“ஊ” உம் மூவர் 2“ஞு” பெறுபேற்றையும் பெற்றனர். க.பொ.த.(உ.:த) பரீட்சையில் ஒருவர் 2“ஊ” 2“ஞ” பெறுபேற்றைப் பெற்றார். 24-06-1994^{ஆண்டு} திரு.இ.ஞானசேகரம்பிள்ளை அவர்களிடமிருந்து செல்வி.அ.கணகரட்ணம் அவர்கள் அதிபர் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.

1995^{ஆண்டு} ஆண்டு க.பொ.த.(சா.:த) பரீட்சையில் 4“ஞு” 3“ஊ” “ஞு” ஒருவரும் 2“ஞு” இருவரும் பெற்றுக் கொண்டனர். இதே ஆண்டு 5^{ஆண்டு} தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் நாட்டில் நிலவிய கொடிய போர்க்காலச் சூழலிலும் 10 மாணவர்கள் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது. மீண்டும் மிகக் குறுகிய காலத்திற்குள் அதிபர் மாற்றலானார். செல்வி.அ.கணகரட்ணம் அவர்களிடமிருந்து 20-02-1995^{ஆண்டு} திருமதி.ச.இந்திரராஜா அவர்கள் அதிபர் பொறுப்புகளையேற்றார்.

1996^{ஆண்டு} ஆண்டு க.பொ.த.(சா.:த) பரீட்சையில் 4“ஞு” 2“ஊ” “ஞு” ஒருவரும் 3“ஞு” ஒருவரும் 2“ஞு” ஒருவரும் பெற்றனர். க.பொ.த.(உ.:த) பரீட்சையில் செல்வன்.ப.ரத்ஜீஸ் 3“யு” “உ” என்ற மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்றார். இதுவே இன்று வரை எது பாடசாலை பெற்ற மிகச் சிறந்த பெறுபேறாக இருக்கிறது. அவ்வகையில் அம்மாணவனுக்கும் அவனைக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் உளம் கணிந்த வாழ்த்துக்கள். மேலும் ஒருவர் இதே பரீட்சையில் “யு” 3“உ” பெற்றார். 6 பேர் பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பிக்கும் தகுதியையும் பெற்றனர். 5^{ஆண்டு} தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 67 பேரில் 11 பேர் சித்தியடைந்தனர்.

1997^{ஆண்டு} ஆண்டு க.பொ.த.(சா.:த) பரீட்சையில் இருவர் 4“ஞு” 3“ஊ” “ஞு” உம் இருவர் 3“ஞு” உம் இருவர் 2“ஞு” பெறுபேற்றையும் பெற்றனர். உ.:த பரீட்சையில் ஒருவர் “உ” 2“ஊ” “ஞு” பெறுபேற்றைப் பெற்றார். 5^{ஆண்டு} தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 50 பேரில் 10 பேர் சித்தியடைந்தனர்.

1998^{ஆண்டு} ஆண்டு க.பொ.த.(சா.:த) பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகள் கிடைக்காது விட்டாலும் ஒருவர் 2“ஞு” 5“ஊ” பெற்றார். உ.:த பரீட்சையில் ஒருவர் யு 2“ஊ” “ஞு” பெறுபேற்றைப் பெற்றார். பரீட்சைக்குத் தோற்றிய 8 பேரில் 6 பேர் பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பிக்கும் தகுதி பெற்றனர். 5^{ஆண்டு} தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 38 பேரில் 5 பேர் சித்தியடைந்தனர்.

1999^{ஆண்டு} ஆண்டு க.பொ.த.(சா.:த) பரீட்சையில் 6“ஞு” 3“ஊ” ஒருவரும் 3“ஞு” ஒருவரும் 2“ஞு” ஆறு பேரும் பெற்றுக் கொண்டனர். இவ்வருடம் முதல் சா.:த பாடங்களின் எண்ணிக்கை 10 ஆக அறிகரித்தது. 1999^{ஆண்டு} க.பொ.த.(உ.:த) பரீட்சையிலும் எது பாடசாலை மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொண்டது. “யு” 2“உ” “ஊ” மூவரும் “யு” 2“உ” “ஞு” ஒருவரும் “யு” 2“ஊ” “ஞு” ஒருவரும் பெற்றனர். 18 பேர் பரீட்சைக்குத் தோற்றி 16 பேர் பல்கலைக் கழகத்திற்கு

விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுக் கொண்டனர். 5^{ம்} தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 51 பேரில் 4 பேர் சித்தியடைந்தனர்.

2000^{ஆண்டு} க.பொ.த.(சா.த) பரீட்சையில் செல்வி.பா.அகலிகா 9“ஞு” “உன்” பெற்றுப் பாடசாலைக்குப் பெருமை சேர்த்தார். இதுவும் எமது பாடசாலை பெற்றுக் கொண்ட சிறந்த பெறுபேறுகளுள் ஒன்றாகும். மேலும் 7“ஞு” 3“உன்” ஒருவரும் 4“ஞு” ஒருவரும் 3“ஞு” ஜவரும் பெற்றுக் கொண்டனர். இவ்வருடமும் மிகச் சிறந்த உ.த பரீட்சைப் பெறுபேறுகளை எமது பாடசாலை பெற்றுக் கொண்டது. 2“யு” 2“ஈ” ஒருவரும் “யு” 2“உன்” “ஞு” ஒருவரும் “யு” “ஈ” 2“உன்” ஒருவரும் “யு” 3“உன்” ஒருவரும் பெற்றனர். பரீட்சைக்குத் தோற்றிய 19 பேரில் 13 பேர் பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றனர். 5^{ஆண்டு} தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 31 பேரில் 5 பேர் சித்தியடைந்தனர்.

2001^{ஆண்டு} க.பொ.த.(சா.த) பரீட்சையில் 7“யு” மூவரும் 6“யு” ஒருவரும் 5“யு” ஒருவரும் பெற்றுக் கொண்டனர். உ.த பரீட்சையில் “யு” 2“ஈ” ஒருவரும் “யு” 2“உன்” ஒருவரும் 2“ஈ” “ஞு” ஒருவரும் “யு” 2“ஞு” ஒருவரும் பெற்றனர். இவ்வருடம் முதல் உ.த பாடங்கள் மூன்றாகக் குறைக்கப்பட்டன. 5^{ஆண்டு} தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 61 பேரில் 9 பேர் சித்தியடைந்தனர்.

2002^{ஆண்டு} ஆண்டு க.பொ.த.(சா.த) பரீட்சையில் 6“யு” ஒருவரும் 5“யு” ஒருவரும் 4“யு” மூவரும் 3“யு” இருவரும் பெற்றுக் கொண்டனர். உ.த பரீட்சையில் “ஈ” 2“ஞு” ஒருவரும் 3“உன்” ஒருவரும் பெற்றனர். 5^{ஆண்டு} தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 47 பேரில் 6 பேர் சித்தியடைந்தனர்.

2003^{ஆண்டு} ஆண்டு க.பொ.த.(சா.த) பரீட்சையில் 5“யு” இருவரும் 4“யு” மூவரும் 3“யு” மூவரும் பெற்றனர். க.பொ.த.(உ.த) பரீட்சையில் “ஈ” 2“உன்” “ஞு” ஒருவரும் பெற்றுக் கொண்டனர். 5^{ஆண்டு} தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 61 பேரில் 14 பேர் சித்தியடைந்தனர்.

2004^{ஆண்டு} ஆண்டு க.பொ.த.(சா.த) பரீட்சையில் 5“யு” இருவரும் 4“யு” இருவரும் 2“யு” ஜவரும் பெற்றுக் கொண்டனர். உ.த பரீட்சையில் இருவர் 2“உன்” “ஞு” பெறுபேற்றைப் பெற்றுக் கொண்டனர். 5^{ஆண்டு} தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 53 பேரில் 13 பேர் சித்தியடைந்தனர். அண்மைக்கால புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் எமது பாடசாலையில் சிறப்பாக அமைந்திருக்கிறது. அதற்கு மாணவர்களைத் தயார் செய்த ஆசிரியர்களுக்கு எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம். ஏறக்குறைய 10 வருடங்கள் அதிபராக சிக்கலான சூழ்நிலைகளையும் வெற்றி கண்டு சிறந்த சேவையாற்றிய அதிபர் திருமதி.ச.இந்திரராஜா அவர்கள் 23-12-2004^{ஆண்டு} ஒய்வு பெற்றார். தொடர்ந்து திரு.வே.திருஞானசம்பந்தர் அவர்கள் பதில் அதிபராகக் கடமையாற்றினார்.

18-02-2005^{ஆண்டு} இன்றைய எமது பாடசாலை அதிபர் திரு.மு.அனந்தேஸ்வரன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.